

## யാழ്പ്പാന്നമ் വലയക്കല്ലി അലുവലകമ് അലകുപ്പ് പര്യട്ടികൾ - 03

விஞ்ஞானம்

**அலகு - சடப்பொருட்களின் கட்டமைப்பு**

நேரம் - 40 நிமிடம்

மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

01. அனுப் பற்றிய கோள் மாதிரியை முன் வைத்த விஞ்ஞானி யார்?

  1. J.J. தொமசன்
  2. ஏற்னஸ் இரத்போட்
  3. சட்விக்
  4. நீல்போர்

02.  $^{27}\text{X}$  எனும் மூலக்த்தின் கூட்டம், ஆவர்த்தனம் முறையே

1. 3, 3                  2. 3, IV                  3. 4, III                  4. III, 3

03. புரோத்தியத்தில் காணப்படும் நியூத்திரன் எண்ணிக்கை  
1. 0                  2. 1                  3. 2                  3. 3

04.  $X_2O_3$  எனும் இரசாயன சேர்வையின் X இன் குலோரைட்டின் இரசாயன குத்திரம் யாது?

  1.  $XCl$
  2.  $XCl_3$
  3.  $X_2Cl_3$
  4.  $X_3Cl$

05. அர்ப்பன் உலோகமாக பயன்படும் மூலகம் எது?

1. Na                  2. Fe                  3. Al                  4. Mg  
(5x3=15புள்ளிகள்)


சரியாயின் சரி எனவும் பிழையாயின் பிழை எனவும் ஏழதுக.

01.  $\text{Cl}_2\text{O}_7$  வன் மூலமாகும். ( .... )
  02. பால்மா பைக்கற்றுக்களை பொதி செய்வதற்கு நெதரசன் வாயு பயன்படும். ( .... )
  03. கூட்டத்தின் வழியே கீழ் நோக்கி செல்லும் போது அயனாக்க சக்தியின் பெறுமானம் அதிகரிக்கும். ( .... )
  04. இப்பரை வல்கனைசுப்படுத்துவதற்கு கந்தகம் பயன்படுத்தப்படும். ( .... )
  05. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களில் பெருமளவு உலோகங்களாகும். ( .... )

(5x3=15புள்ளிகள்)

ପର୍କତି - II

01) i.



சில மூலகங்களின் இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன. தரப்பட்ட இயல்புகளுக்கேற்ப ஆவர்த்தன அட்டவணையில் தகுந்த இடத்தில் மூலகங்களின் ஆங்கில எழுத்தை குறித்துக் காட்டுக. (இவ் மூலகங்கள் நியம குறியீடு அல்ல.)


- A - பசிய மஞ்சள் நிறமுடைய வாயு
- B - கூடிய சதவீதத்தில் காணப்படும் வாயு
- C - தோல் களிம்புகள் தயாரிக்கப் பயன்படும் மூலகம்
- D - சூரியக் கலங்கள் தயாரிக்க பயன்படும் உலோகப் போலி
- E - பிற திருப்பங்களை உடைய மின்னைக் கடத்தக் கூடிய அல்லுலோகம்
- F - இன்டிக்கோ சாயம் தயாரிக்க பயன்படும் மூலகம். (6x2=12புள்ளிகள்)

- ii. A உம் F உம் சேர்ந்து உருவாக்கும் சேர்வையில் இரசாயனச் சூத்திரம் யாது? (5புள்ளிகள்)
- iii. மூலகம் E இன் பளிங்குருவற்றை பிற திருப்ப வடிவங்கள் 2 தருக. (2x2= 04புள்ளிகள்)
- iv. மேற்தரப்பட்டவற்றில் 1. உலோகங்கள் எவை?

2. அல்லுலோகங்கள் எவை?
3. உலோகப் போலிகள் எவை? (3x3= 09புள்ளிகள்)

- v. மூலகம் F இன் இலத்திரன் நிலையமைப்பை வரைந்து காட்டுக. (5புள்ளிகள்)

02) 2ம் 3ம் ஆவர்த்தனத்தின் முதலாம் அயனாக்கற் சக்தி மாறுபடும் முறை கீழேயுள்ள வரைபு காட்டுகிறது.



- i. X,Y அச்சுக்களில் குறிப்பிடப்படுவை எவை?  
X - .....  
Y - ..... (5புள்ளிகள்)
- ii. 1<sup>ம்</sup> அயனாக்கற் சக்தி என்றால் என்ன? அதன் அலகு யாது?  
.....  
.....

(5புள்ளிகள்)

- iii. இவ் வரைபில் 1ம் அயனாக்கல் சக்தி மிகவும் கூடிய மூலகத்தை குறிப்பிடும் ஆங்கில எழுத்தை தருக.
- iv. முதலாம் அயனாக்கற் சக்தி மிகவும் குறைந்த கூட்டம் எது? அதன் ஆங்கில எழுத்துக்களைத் தருக. (5புள்ளிகள்)
- v. ஆவர்த்தனத்தின் வழியே அயனாக்கற் சக்தி மாறுவதற்கான காரணம் யாது? (5புள்ளிகள்)
- vi. இவ் வரைபில் ஒரே கூட்டத்தைச் சேர்ந்த மூலகங்களின் ஆங்கில எழுத்துக்களைத் தருக. (5புள்ளிகள்)
- vii. F உம் I உம் சேர்ந்து உருவாகும் சேர்வையின் இரசாயன சூத்திரம் யாது?